

## பாஸ்கா 2ஆம் வாரம் - ஞாயிறு

### முதல் ஆண்டு

#### திருப்பலி முன்னுரை

மனித உயிர்களை மீட்க இன்னுயிரை ஈந்த இறை இரக்கத்தினை உணர பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு திருப்பலிக்கு அன்புடனே அழைக்கிறோம். 'நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள் என அறிக்கையிட்டு இறை நற்செய்தியை உலகெங்கும் அறிவித்த தோமாவைப் போல நாமும் இயேசுவே ஆண்டவர் என அறிக்கையிட்டு வாழ்வில் நற்செய்தியைப் பறைசாற்றுவோம்.

இன்றைய முதல் வாசகத்தில், நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாய் இருந்தனர் என்று திருத்தூதர்பணிகள் நூல் எடுத்துரைக்கிறது. திருமுழுக்கு பெற்ற அனைவரும் ஒற்றுமையாய் இருந்தனர். உணவையும் உடைமையையும் பகிர்ந்தனர். ஒரே மனத்தவராய் இருந்தனர். திருமுழுக்கு மூலம் தூய ஆவியின் கனிகள் இங்கு வெளிப்படுகிறது. நாமும் நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரிய செயல்களை வெளிப்படுத்துவோம்.

இன்றைய நற்செய்தியில், "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று உயிர்த்த இயேசு முதன் முறையாக சீடர்களுக்கு தம்மை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். அமைதியை அளித்து, தூய ஆவியின் வல்லமையை சீடர்களுக்கு இயேசு வழங்குகிறார். பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும் வழங்குகிறார். தோமாவை நம்பிக்கையற்றவரோ? என நாம் சில வேளைகளில் எண்ணக் கூடும். உயிர்த்த இயேசுவைத் தொட்டு உணர்ந்த பாக்கியம் கிடைக்கப் பெற்றவர் தோமா. இயேசுவின் இறப்பிற்கு முன் இதே தோமா தான் "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார். எனவே தோமா விசுவாசத்திலும், இயேசுவின் மீது கொண்ட பற்றிலும் குறைந்தவர் அல்லர். எனவே தான் 'இயேசுவே ஆண்டவர்' என பாதம் பணிகிறார். நற்செய்திப் பணிக்காக பல நாடுகளுக்கும் பயணம் செய்கிறார். நமது பாரதத்திலும் தடம் பதித்தார். நாமும் இயேசுவை உள்ளத்தில் தியானிக்கவும், நற்செய்தியை பிறருக்கு அறிவிக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாய் இத்திருப்பலியில் பங்கேற்போம்.

#### இறைமக்களின் மன்றாட்டுகள்

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. திரு அவையையும் குருத்துவத்தையும் உருவாக்கியவரே எம் இறைவா!

எம் திரு அவைத் தலைவர்கள், பணியாளர்கள் தம் அழைப்பின் நோக்கத்தை அறிந்து, இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே அன்பின் பாலமாக இருந்து, நற்செய்தியைப் பறைசாற்றவும், எளிமை, தாழ்ச்சியோடு இறைத் தொண்டு புரியவும் வரமருள வேண்டுகொண்டு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக' என்றவரே எம் இறைவா!

உலகமே அமைதியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில், உமது உயிர்ப்பினால் கொள்ளை நோய் இவ்வுலகில் இருந்து அகற்றப்பட்டு, நோய் தாக்கியவர்கள் நலமடைந்து, மீண்டும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழவும் வரமருள வேண்டுகொண்டு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நம்பிக்கை ஒளியை எம்முள் ஏற்றுபவரே எம் இறைவா!

எங்கள் வாழ்வில் எதிர்படும் இன்னல்களை வெற்றி கொள்ளவும், கோபம், பயம், குற்ற உணர்வு போன்ற எதிர்மறை சிந்தனைகள் நீங்கவும், நம்பிக்கை குறையும் நேரங்களில் 'எம் ஆண்டவரே, எம் கடவுளே' என்று உம் திருமுன் சரணாகதி அடையவும் ஞானம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. காணாமல் நம்புவோர் பேறுபெற்றவர் என்றவரே எம் இறைவா!

உமது வல்லமையில் நம்பிக்கை வைத்துள்ள நாங்கள், கோடைகால வெப்பத்தில் இருந்து எங்களைக் காத்துக் கொள்ளவும், தேவையான மழை பொழிந்து விவசாயம் செழிப்படையவும், நோயின் தாக்கம் குறைந்து, இயல்பு வாழ்வு, பொருளாதாரம் மீண்டு வரவும், இதயத்தின் வேண்டுகைகள் நிறைவேறவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

**“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16**

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com